

25 பாலங்களை மீள்நிர்மாணித்தல் செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்திற்குமிடையே கைச்சாத்திடப்பட்ட 2014 சனவரி 30 ஆம் திகதிய கடன் உடன்படிக்கை இல 886 உடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

கடன் உடன்படிக்கைகளின் பிரகாரம், முன்னாள் துறைமுகங்கள், கப்பந்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சாக்கவிருந்த தற்போதய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்திட்டத்தின் அமுலாக்கம் முகவராக உள்ளது. மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு தெற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பயணிகள் மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கான அதிகரித்த தேவைப்பாட்டினை நிறைவேற்றுவதற்கும் வாகன செயற்பாடுகள் மற்றும் வீதி பராமரிப்பு கிரயம், பிரயாண காலம், விபத்துக்கள் என்பவற்றை குறைப்பதன் மூலம் தொடர்புபட்ட பிரதேசங்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்குமாக தொடர்புபட்ட பிரதேசங்களில் நடைபாதைகளைக் கொண்ட இரண்டு நிரல்களுடனான 25 பாலங்களை மீள்நிர்மாணிப்பது செயற்திட்டத்தின் குறிக்கோளாகும். தொகுதி 01, 02 மற்றும் 03 ஆகிய மூன்று கூறுகளின் கீழ் செயற்திட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன. கடன் உடன்படிக்கையின் படி செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கிரயம் ரூபா 4,632 மில்லியனுக்குச் சமமான ஐ.அ.டொலர் 35.41 மில்லியனாக இருந்ததுடன் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் நிதியளிப்பதற்கு உடன்பட்டுள்ளது. செயற்திட்டம் அதனது நடவடிக்கைகளை 2015 செப்டெம்பர் 07 ஆந் திகதி ஆரம்பித்திருந்ததுடன் 2017 செப்டெம்பர் 05 ஆந் திகதியளவில் பூர்த்திசெய்வதற்கு பட்டியல்படுத்தப்பட்டது. எனினும் செயற்திட்டத்தின் நடவடிக்கைகளை பூர்த்திசெய்தல் திகதி தொடக்கத்தில் 2019 திசெம்பர் 31 ஆந் திகதிக்கும் பின்னர் 2024 திசெம்பர் 31 ஆந் திகதிக்கும் நீடிக்கப்பட்டது.

1.3 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எனது அறிக்கையின் 2.1 ஆம் பிரிவில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினை தவிர்த்து செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் காசுப்பாய்ச்சல்களையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.5 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்தும் நிதிக் கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக் கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்கீட்டு குறைபாடுகள்/கணக்காய்வு விடயங்கள்	தொகை ரூபா மில்லியன்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுடன் தொடர்புபட்ட ஒப்பந்தப்பொதி 03 இன் ரூபா 114.07 மில்லியன் தொகை செய்து முடிக்கப்பட்ட வேலைகளிற்காக செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் பொதி 02 இன் ஆலோசகர் கொடுப்பனவு என்பன மீளாய்வாண்டிற்கான நடைமுறை வேலையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே ஆண்டிற்கான நடைமுறை வேலையானது அத்தொகையினால் அதிகரித்து காட்டப்பட்டிருந்தது.	114.07	GOSL நிதியினை பயன்படுத்தி செலுத்தப்பட வேண்டிய பட்டியல்களை தீர்ப்பதற்காக NOR தீர்மானம் எடுத்ததன் பின்னர், தேவையான ஒதுக்கீடுகளின் கொடுப்பனவுகளை செய்வதற்கு RDA விற்கு விடுவிக்கப்பட்டது.	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் (SLPSAS) இணங்குவதனை கணக்காளர் உறுதிசெய்ய வேண்டும்.
(ஆ) ரூபா 14.55 மில்லியன் தொகையான விடுவிக்கப்பட்ட பிடிக்கானது வங்கிக்கணக்கில் செலவு வைப்பதற்கு பதிலாக செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் கணக்கில் செலவு வைக்கப்பட்டிருந்தது. எனவே, செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் மிகுதியானது நிதிக்கூற்றுக்களில் அத்தொகையினால் அதிகரித்து காட்டப்பட்டிருந்தது.	14.55	அதன் படி, செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன் கணக்கினை சீராக்குவதற்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் (SLPSAS) இணங்குவதனை கணக்காளர் உறுதிசெய்ய வேண்டும்.
(இ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 08 இன் பந்தி 105 இன் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான ரூபா 233.13 மில்லியன் தொகையான நிகழ்த்தக்க	233.13	உடன்பட்டனர்.	உரிய SLPSAS வெளிப்படுத்தல்கள் செய்யப்பட்டதனை கணக்காளர் உறுதிப்படுத்த வேண்டும்.

சொத்துக்களினை PMU வானது
வெளிப்படுத்தியிருக்கவில்லை.

2.2 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கான குறிப்புகள்	இணக்கமின்மை விடயம்	/	கணக்காய்வு முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) 2019 சனவரி 12 ஆம் திகதிய டிஎம்ஏ/01/2019 ஆம் இலக்க முகாமைத்துவ கணக்காய்வு சுற்றறிக்கை.	செயற்திட்ட முகாமைத்துவ குழு கூட்டம் நிறுவப்பட வேண்டியதுடன் குறைந்தது 04 கூட்டங்கள் வருடாந்தம் நடாத்தப்படல் வேண்டும். இருப்பினும், மீளாய்வாண்டின் போது எவ்வித செயற்திட்ட கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டங்களும் நடாத்தப்பட்டிருக்கவில்லை.		உடன்பட்டனர்.	கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டங்கள் உரிய சுற்றறிக்கைகளின் பிரகாரம் நடாத்தப்படல் வேண்டும்.
(ஆ) 2019 மார்ச் 15 ஆம் திகதிய முகாமைத்துவ சுற்றறிக்கை இல 01/2019 இன் உப பிரிவு 9.3	செயற்திட்ட கண்பாணிப்பு குழு ஆகக் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை கூட்டப்பட வேண்டும் என்பதனை வரிசை அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்துதல் வேண்டும். எனினும், மீளாய்வாண்டின் போது எவ்வித கண்காணிப்பு குழு கூட்டமும் நடாத்தப்பட்டிருக்கவில்லை.		உடன்பட்டனர்.	கண்பாணிப்பு குழு கூட்டங்கள் உரிய சுற்றறிக்கைகளின் பிரகாரம் நடாத்தப்படல் வேண்டும்.

3. பௌதீக முன்னேற்றம்

3.1 ஒப்பந்த நிர்வாகம்

கணக்காய்வு விடயங்கள்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) ஓர் கால நீடிப்பானது (EOT) 2022 சனவரி 13 தொடக்கம் 2022 ஒக்டோபர் 22 வரை பொதி 03 இன் கீழான 8 பாலங்களின் மீள்நிர்மானத்திற்காக வழங்கப்பட்டிருந்தது. அனைத்து பாலங்களும் இந்நீடிக்கப்பட்ட கால வரையறையினுள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தும், EOT காலப்பகுதி முடிவடைந்ததன் பின்னர் 2 ஆண்டுகளிற்கு மேல் கடந்திருந்தும் 2025 ஜூலை 23 இல் உள்ளவாறு ஐந்து (05) பாலங்களின் நிர்மானமானது பூர்த்திசெய்யப்படாமல் இருந்தது. இருப்பினும், செயற்திட்டமானது	உடன்பட்டனர்.	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் முறையற்ற ஒப்பந்த நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

ஒப்பந்த உடன்படிக்கையின் உபபிரிவு 8.7 இன் பிரகாரம் ஒப்பந்ததாரரிடமிருந்து எதிராக தாமத கட்டணங்களினை விதிக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(ஆ) நிர்மான ஒப்பந்தத்தின் உபபிரிவு 14.2 இன் பிரகாரம், பிரிவு 15 (தொழில் வழங்குனரினால் முடிவாகியதில்) இன் கீழ் இடைநிறுத்துவதற்கு முன்னர் முற்பண கொடுப்பனவுகளானது மீளச்செலுத்தப்படாமல் இருந்தால் அப்போது நிலுவையிலுள்ள அனைத்து நிலுவைத்தொகையும் உடனடியாக தொழில் வழங்குனரிடமிருந்து ஒப்பந்ததாரரினால் செலுத்த வேண்டியதாக மாறும். பொதி 04 இன் விடயத்தில் நிர்மான ஒப்பந்தமானது 2022 மார்ச் 03 இல் கைச்சாத்திடப்பட்டிருந்தது. மேலும், வேலை ஆரம்பிப்பு முற்பணம் ரூபா 71.9 மில்லியனானது 2022 ஏப்ரல் 07 மற்றும் 2022 ஜூன் 21 இல் ஒப்பந்ததாரரிடமிருந்து செலுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், எவ்வித நிர்மான வேலைகளும் இப்பொதியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. தொழில் வழங்குனர் 2025 மே 23 இல் ஒப்பந்தத்தினை இடைநிறுத்திய போது, முழு வேலை ஆரம்பிப்பு முற்பணமும் நிலுவை மற்றும் மீளப்பெறப்பட வேண்டியதாக இருந்தது. இருப்பினும், உபபிரிவு 14.2 இன் ஏற்பாடுகளினை கவனத்தில் கொள்ளாது, தவிசாளர் மற்றும் ஓர் சபை உறுப்பினர் போன்றவர்களினால் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) சார்பாக ஓர் துணை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. பொதி 02 உடன் தொடர்புபட்ட இவ் உடன்படிக்கையானது கடன் வழங்குனரினால் கடன் ரத்துச்செய்யப்பட்டதன் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன் நிலுவைத்தொகை ரூபா 62.18 மில்லியனை தீர்ப்பதற்கு RDA உறுதியளித்திருந்தது. எனவே RDA ஆனது இத்துணை உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போது தொழில் வழங்குனரின் உரிமை மற்றும் நன்மைகளை கவனத்தில் கொண்டிருக்கவில்லை.

சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கொடுப்பனவு பத்திரங்களானது முற்பண கொடுப்பனவுகளை முழுவதுமாக அறவிடுவதற்கு போதுமானதாக இல்லாததனால், நிலுவையிலுள்ள முற்பண கொடுப்பனவுகளை அறவிடுவதற்கு ஓர் பரஸ்பர இடைநிறுத்தல் உடன்படிக்கையினை அமுல்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் ELS நிர்மான தனியார் கம்பனி என்பவற்றிற்கிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியில், தொழில் வழங்குனரிடமிருந்து ஏற்படக் கூடிய அனைத்து பாதகமான தாக்கங்களினையும் குறைக்கும் வகையில், அனைத்து நியாயமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் உள்ளடக்கிய ஓர் பரஸ்பர இடைநிறுத்தல் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தப் பொதி 02 இன் COC இன் உப பிரிவு 14.8 இன் பிரகாரம், PK 04 இன் வேலை ஆரம்பிப்பு முற்பணத்தினை செலுத்தியதன் பின்னரான மிகுதித் தொகைக்காக மாத்திரம் தாமத கொடுப்பனவுகளிற்கான ஏதாவது வட்டி கட்டணங்களினை பெற்றுக் கொள்ள ஒப்பந்ததாரர் உரித்துடையவராகுவதுடன் IPC கள் KFAED இற்கு அனுப்பப்பட்டுமுள்ளது.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 38(1)(இ) வின் பிரகாரம், துணை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுபோது எழுத்து மூலமான அறிவுறுத்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினால் வழங்கப்படல் வேண்டும்.

- (இ) எவ்வித தொடர்புடைய பெளதீக செயலாற்றலும் இல்லாமல் 03 வருடங்களிற்கு மேலாக வேலை ஆரம்பிப்பு முற்பணமானது ஒப்பந்ததாரரினால் தக்கவைக்கப்பட்டிருந்தது. ஓர் கட்டமைக்கப்பட்ட மீள்பெறல் பொறிமுறை மற்றும் ஓர் வட்டி குறைப்புத்திட்டம் என்பன இல்லாமை காரணமாக ஒப்பந்தப்பொதி 02 இன் கீழ் வேலை ஆரம்பிப்பு நிதிகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் ஊடாகவும் தாமத கொடுப்பனவுகளிற்கான வட்டியினை பெறுவதற்கு தகுதியுடையவர்களாக இருப்பதனூடாகவும் இரட்டை நிதி நன்மைகளை ஒப்பந்ததாரர் வினைத்திறனாக பெற்றிருந்தார். இவ்விடயமானது தற்போதைய திகதி வரை தீர்க்கப்படாமல் இருந்ததனால் இது ஒப்பந்த நிர்வாகம் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் ஓர் பாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன் இது அரசாங்கத்திற்கு பாதகமான நிதி விளைவினையும் ஏற்படுத்த கூடும்.
- (ஈ) ஒப்பந்த உடன்படிக்கையின் உபபிரிவு 11.9 இன் பிரகாரம் ஒப்பந்ததாரரின் செயலாற்றல் ஆனது பொறியியலாளரினால் செயற்திறன் சான்றுதல் வழங்கப்படும் வரை பூர்த்திசெய்யப்பட்டதாக கருதப்படல் ஆகாது இருப்பினும், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்ட அனைத்து பாலங்களிற்கும் அச்சான்றிதல்களானது வழங்கப்பட்டிராததுடன் அப்பாலங்களிற்கான குறைபாட்டு நிபர்த்தி காலப்பகுதியானது ஏற்கனவே முடிவடைந்தும் இருந்தது. எனவே PMU ஆனது ஒப்பந்தங்களை முடிவுறுத்துவதற்கான முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் ஒப்பந்ததாரரிற்கு தேவையற்ற நன்மைகளை உழைத்துக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தது.
- (உ) 2020 ஒக்டோபர் 20 இல் முடிவுறுத்தப்பட்ட பிரதான பாலங்கள் நிர்மான செயற்திட்டத்திற்கு (MBCP) வரிசையமைச்சின் அனுமதியினை பெற்றுக்கொள்ளாமல் 2019 ஆம் ஆண்டில் PMU வினால் கூட்டுமொத்தம் ரூபா 10.1 மில்லியன் மாற்றப்பட்டிருந்தது. அதனால் மேற்கூறப்பட்ட 10.1 மில்லியனானது நிதி ஒழுங்குவிதிகள் இல. 127, 128, 129 என்பனவற்றினை மீறி, எவ்வித பொருட்கள் அல்லது சேவைகளும் பெற்றுக்கொள்ளப்படாமல் செலுத்தப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
- இச்சூழ்நிலைகளானது தவிர்க்க முடியாத காரணங்களினால் எழுந்திருந்ததுடன் தொழில் வழங்குனருக்கான ஏதாவது பாதகமான விளைவினை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
- வேலை ஆரம்பிப்பு முற்பணம் மற்றும் கொடுப்பனவுகளை மீள்பெற்றுக்கொள்வதற்காக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினால் வழிமுறைகள் வழங்கப்படுதல் வேண்டும்.
- உடன்பட்டனர்.
- உரிய உத்தியோகத்தர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
- பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் இம்மாற்றலினை மீளாய்வு செய்ய வேண்டியதுடன் உரிய உத்தியோகத்தர்களிற்கு எதிராக நடவடிக்கையும் எடுத்தல் வேண்டும்.

- (ஊ) இச்செயற்திட்டத்திற்கான ஆலோசக மேற்பார்வைகளானது பயனற்ற முறையில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டிராமை அவதானிக்கப்பட்டது. பொதி 01 இற்கான ஆலோசனை சேவையானது மந்தகதியான செயலாற்றல் காரணமாக தொழில் வழங்குனரினால் இடைநிறுத்தப்பட்ட அதே நேரம் பொதி 03 இற்கான ஆலோசனை சேவையானது ஆலோசனை சேவை கட்டணத்தினை செலுத்தாமையின் காரணமாக சேவையானது இடைநிறுத்தப்பட்டும் இருந்தது. மொத்தத் தொகை அண்ணளவாக ரூபா 495.15 மில்லியனானது அமுல்படுத்தல் காலப்பகுதியின் போது செயற்திட்டம் முழுவதிற்குமாக ஆலோசகர்களிற்கு ஏற்பட்டிருந்ததுடன் அமுல்படுத்தல் முகவர் (RDA) வேலைகளை வினைத்திறனாக மேற்பார்வை செய்ய தொழிநுட்ப மற்றும் முகாமைத்துவ திறனைக்கொண்டுள்ளதுடன் பொதி 01 இற்கான ஆலோசகராகவும் வேலையினை செய்திருந்தது. ஆகவே இச்செயற்திட்டத்தின் வெளியக ஆலோசனை சேவைகளிற்காக ஏற்பட்ட செலவினங்களை தவிர்த்திருக்கலாம் என்பதுடன் அதன் படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- கடன் உடன்படிக்கையின் வெளி ஆலோசகரின் பிரகாரம் ஓர் சுதந்திரமான சேவையினை மேற்பார்வை ஆலோசகர் பெற்றுக்கொள்ள முன்னர் நியமிக்கப்படல் வேண்டும். செலவு – பயன் பகுப்பாய்வானது செய்யப்படல் வேண்டும். PK01 இல் ஆலோசகர் இடைநிறுத்தப்பட்டதனால், ஒப்பந்தத்திற்கான பொறியியலாளர் விசேட அனுமதியுடன் RDA விற்குள் நியமிக்கப்பட்டிருந்தார்.

3.2 முறைமை மற்றும் கட்டுப்பாடுகள்

- | கணக்காய்வு விடயங்கள் | முகாமைத்துவத்தின் பதில்கள் | கணக்காய்வாளரின் பரிந்துரைகள் |
|---|--|--|
| (அ) 2025 மே 30 இல் வேண்டுகோள் கடிதம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களின் பின்னர் கூட செயற்திட்டத்தின் காணி சுவீகரிப்பு விபரங்கள் கணக்காய்விற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே, மீளாய்வாண்டின் இறுதியிலுள்ள இழப்பீடு மற்றும் வட்டி என்பனவற்றிற்கான கொடுப்பனவு மற்றும் ஏற்பாடுகளின் பூரணத்துவம் மற்றும் உண்மைத்தன்மையினை கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாமலிருந்தது. | காணி சுவீகரிப்பு வேலைகளானது 2023/02/28 இல் RDA விடம் கையளிக்கப்பட்டது. தேவையான அனைத்து விபரங்களும் RDA, DDG(காணி) இடம் உள்ளது. | காணி சுவீகரிப்பு செயன்முறைக்கான ஓர் வினைத்திறனான உள்ளக கட்டுப்பாட்டு முறைமை உள்ளதனை பிரதான கணக்கீட்டு உத்தயோகத்தர் உறுதி செய்ய வேண்டும். |
| (ஆ) கடன் வழங்குனரினால் கடன் மீளப்பெறலினை இடைநிறுத்தியதன் காரணமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2023 சனவரி 31 அளவில் PMU ஆனது மூடப்பட்டிருந்தது. இருப்பினும், PMU ஆனது பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையிலுள்ள ஓர் அலுவலகத்தினை மூடாமல் தொடர்ச்சியாக பராமரித்து வருகின்றது. | உடன்பட்டனர். | பிரதான கணக்கீட்டு உத்தயோகத்தர் இவ் விடயம் தொடர்பில் ஓர் முறையான விசாரணையினை நடத்த வேண்டும். |